



30th August, 2019

To

The Department of Corporate Services
The BSE Limited
Floor 25, P.J.Towers
Dalal Street
Mumbai – 400 001

Dear Sirs,

Sub: Voting facility to the Members at the 24th Annual General Meeting of the Company and Intimation of Cut-off date for voting and submission of Newspaper Advertisement for Notice of Annual General Meeting, remote evoting, book closure, etc - req.

Ref: Scrip Code: 531489

We wish to inform the Exchange that in compliance with the Provisions of Section 108 of the Companies Act, 2013, Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 as amended and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is pleased to provide its members facility to exercise their right to vote on resolutions proposed to be considered at the ensuring Annual General Meeting of the Company to be held on 23rd September, 2019 by electronic means ie "remote e-voting". The facility of casting the votes by the members using an electronic voting system from a place other than the venue of the AGM ("remote e-voting") will be provided by the Central Depository Services (India) Limited (CDSL).

The Company is providing remote e-voting facility to the Members holding shares as on 16th September, 2019 being the cut-off date to cast their votes electronically. The remote e-voting will commence at 9:00 AM on 19th September, 2019 and ends at 5:00 PM on 22nd September, 2019. The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter. Once a vote on resolution is cast the Member shall not be allowed to change it subsequently. For Members who have not cast their votes or who are unable to cast their votes through the remote e-voting facility provided, can cast their vote at the Annual General Meeting through ballot papers, which will be provided at the venue of the meeting. The Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also be able to attend the Meeting but shall not be entitled to cast their votes again.

A Member can opt for only one mode of voting ie either through remote e-voting or by ballot at the ensuring AGM. If a Member cast's votes more than by way of one of the modes, then voting done through remote e-voting shall prevail and the ballot papers shall be treated as invalid. Please note

CIN: L30009TZ1994PLC005568 GSTIN: 33AAACC8797M1Z2





that the unsigned Ballot forms will be rejected. Scrutinizer's decisions on the validity of the vote shall be final.

The Board of Directors of the Company has appointed Mrs. Manimekala. V. Raj practicing Company Secretary (Membership No. F5163), as the scrutinizer for remote e-voting and for conducting polling paper for AGM.

For any queries/grievances relating to voting by electronic means, members may contact our Registrar and Transfer Agent, SKDC Consultants Limited: Unit: CG-VAK Software And Exports Limited, Kanapathy Towers, 3rd Floor, 1391/A-1, Sathy Road, Ganapathy, Coimbatore – 641 006 or Company Secretary at the Registered Office of the Company.

In terms of Regulation 30 and Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we are enclosing the copies of Notice intimating the details of 24th Annual General Meeting, remote e-voting, book closure etc published in English daily and Tamil daily on 30th August, 2019

Kindly take the same into your records.

Thanking you.

Yours faithfully,

For CG-VAK SOFTWARE AND EXPORTS LIMITED

G. Suresh

Managing Director & CEO

Encl: As above

CIN: L30009TZ1994PLC005568 GSTIN: 33AAACC8797M1Z2

சிதம்பரம் சார் ஆட்சியர் நீதிமன்றம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை பணி முன்னேற்றம்: கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் மிஸ்ரா ஆய்வு

காஞ்சிபுரம், ஆக. 30-க ா ஞ் சி பு ர ம் மாவட்டத்தில் அனைத்து துறைகள் பணி முன்னேற்றம் குறித்து புன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் தலைமையில் டைபெற்றது. காஞ்சிபுரம்

கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கல அனைத்துத்துறைகள் பணி குறித்த அல்லிற்றும் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா முன் னி லை யி ல் கலெக்டர் பா. பொன்னையா முன் னி ை ல யி ல் ந டை பெ ந் ந து . கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தோஷ் கணலமை வகித்தார் வகித்தார் . இக்கூட்டத்தில்



அ ை வள நீச்சிப் பணி க வ. குறிப்பாக, இராம குறிப்பாக, இராம கூற ர ர ட் சி க ள் , தோர்ட்சிகளில் குடிதீர் விநியோகம் மற்றும் தெரு -வோக்கு 100% எரிவது விநட்சுமாகம் மற்றும் தெர விளக்கு 100% எரிவது குறித்து அனைத்துத்துறை அலு வ ல ர் க ளு க் கு ம் அறிவரை வழங்கினார். அனைத்து ஏரிகள், குளங்கள், வாய்க்கால்களை ஆழப்படுத்துதல் மற்றும்

G.Lenora Vineeth

G.Lenora Vineeth

After 10 days of the
publication of this notice
and within three months
there after. I, Jai Sankar.M.
Sio.R. Madhanagopal.
Solaiamman Koli
Street Ayanavaram, Chenna600 023. Intend having my
ernoment as an Advocate
moved before the bar council
building, high court campus,
chenna-600 have any valid
objections may notify the same
to the bar council with in ten
days.

Jai Sankar.M

Jai Sankar.M

R.Bhuvaneswari

M.Shanmuga Shankar

M.Shanmuga Shankar
After 10 days of the
publication of this notice and
publication of this no

Badatiya Sujit Ganesh

Badatlya Sujit Ganesh
After 10 days of the
publication of this notice
and within three months
of the state of the state
Signature of the

V.Hemnath

அனை த் து த் துறை கரைகளை பலப்படுத்துதல் வளர்ச்சிப் பணிகள், பணிகளை வருகின்ற குறிப்பாக, கிராம வடக்கு கிழக்கு பண்ணை... வடக்கு குழ்வை பருவமழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என உடிக்கார். மேலும், பகும்பழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் எடி தெரிவித்தார். மேலும், தமிழக முதலமைக்சிரின் நிறப்பு மக்கன் குறைதீர்வு நிட்ட முகாமில்பெறப்பட்ட மனுக்கள் மீழ்து உடனடியட்ட மனுக்கள் மீழ்து உடனடியட்ட மனுக்கள் மீழ்து உடனடிக்கை வேண்டும். மேலு நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்க

அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பெண்டாட்டை தடை செய்ய பேலன்டும் என கேட்டுக்கொண்டாட்டை இத் தி க ழ் ச் சி மி ல் செங்கல்பட்டு மாவட்ட சிறப் செங்கப்பட்டு மாவட்ட சிறப்பு அலுவலர் ஜான் லூயில், மாவட்ட வருவாய் அலுவலர் என், உத்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ட்டி, என்ற வன்ற்கர் என் உள்க வளர்ச்சி முகமை நட்டி இயக்குநர் முகமை நட்டி இயக்குநர் மூத்தர் கூறிவும் சார் ஆட்சியர் கொருகிபும் சார் ஆட்சியர் கொருகிபும் சார் ஆட்சியர் கொருகியர் குதார் கிறிவாக இயக்குநர் முற்பூர் ரகுமான், மாவட்ட கணிம் வனத்துறை உதவி இயக்குனர் ஆர். பெருமாள் ராஜா, நாகாசிக் கண்டுவியர் மகேத்திரன், நகராட்சி நசர் நல அலுவலர், நகராட்சி நசர் நல அலுவலர், நகராட்சி நசர் நல அலுவலர்கள் மலர் கலந்து கொண்டனர்.

திருமைஞ்சு பா வட்டம் - வடுக் திருமைட்டாட்கியர் அவர்கள். கும்பிடியூண்டி வாதுவர், அறிவீப்பு மழுது வாக்க சான் தான் பட்டம்மா அரி புறுவீல் செய்த என்புவர் கடந்

2.THE NEW I ASSURANCE COM LTD., Villupuram.

M.MAHADEVAN, K.NISHANTHI, Counsel for Petitioner,

நீதிமன்றம் கள்ளக்குறிச் பி.இ .சி.ப.வ.எண்:.

Mrs G. Jeevitha wife of N Gekuldass wife of N Gekuldass N e. 4 Gandri Sabi I Paja Rajeswam N aga-60 069. The above suit has been filed by the P bindf for resevery of roncey, a sum of Re 2.20,600 to 200 against you. The Suit came up for hearing and the Honbie Court was pleased to ender netice to you way of publication returnable on the country of the

உயர்தித விழப்பூரம் அமர்வு தீதிமன்றம் சமுகம் 08, 178/2018

வட்டப்பட்டில், சதும்பது அறிவ்ப்பு நெருகாற்கிய எனக்கு இ அறிவ்பட்டு நிருகாற்கிய எனக்கு இ அறிவ்பட்டு அறிவ்பட்டு கூற்கு நிருக்கு கூறிவருக்கு நிருக்கு கூறிவருக்கு நிருக்கு கூறிவருக்கு நிருக்கு கூறிவருக்கு திருக்கு வேண்டியது. குறிமுளி திருக்கு வேண்டியது. குறிமுளி திருக்கு வேண்டியது. கறிமுளி ஆலைவர்கள் மனு லைபட்சமாக தீர்மானிக்கப்) என்பதை இதன் மூலம் ரவும்.

புடுப்புடம். படுப்புகர் விறிவருக்கு பிறிவரு மழுகர் வடிக்குக்கு அறிவிக்கும் விறிவருக்கும் அறிவிக்கும் விறிவருக்கும் விறிவருக்கும் அடம்பான பதிதிறதில் கடலை விறிவருக்கும் அடம்பானவை பறிறிவதில் கடலை கும்போனவை பறிவருக்கு அம்போனவை பறிவருக்கு அம்போனவை பறிவருக்கு இருக்கும் இருக்கும் விறிவருக்கும் விறிவருக்கும் கும்பானவை பறிவருக்கும் அம்பானவை குறிவருக்கும் வரிவருக்கும் அம்பிக்கும் குறிவருக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் அம்பிக்கும் குறிவித்து கடிக்கும் கடிக்கும்

மப்பிலிலில் இண்டைகளும் (www.swebongiamin)ல் டக்களும், இவற்றில் களிக் தலங்களை கலப்புவிலில் புறிகு அருவலக்கிறில் அடுவல பேர்க்கிறில் பார்வலப்படுவரில் புறிகு அருவலக்கிறில் அருவல பேர்க்கிறில் பார்வலப்படுவரில் புறிகு அருவலக்கிறில் அருவல பேர்க்கிறில் பார்வலப்படுவரும் அருவலக்கிறில் பிறிக்க கடியில் பார்வலப்படுவரும் (மாலக்கை மற்றும் இந்த போர்ட்டியில் பிறிக்கிறில் மறிக்கிறில் பிறிக்கிறில் மறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் மறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் மறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் பிறிக்கிறில் மறிக்கிறில் பிறிக்கிறில் பிறி

கடு பப்பெல் மாயம் ஆக்படி காமர்டு உள்ள (DIN)

ENROLMENT NOTICE

After 10 days of the publication of this nectice and within three ments there after I, M. Swaramen, S. A. S. Mungain age4 48 years, sermanently residing at Plet Ne.99-4, S. Informa Nagar, Madusevyal Pest. Chennai 600 095, informa Nagar, Madusevyal Pest. Chennai 600 095, informa Nagar, Madusevyal Pest. Ohennai 600 095, informa Nagar Na After 10 days of the publication of this notice and within three months there after. I, G.Lenora Vineeth, D/o. V.Manl. aged 32 years, permanently residing at No. 394, Rajamangalam Main Road, Villivakkam, Chennai Road, Villivakkam, Chennai Grandiadu, bar council bridling, high court campus, chennai-800 104ve any valid of tamihadu, bar council bridling, high court campus, chennai-800 104ve any valid objections nay notify the same days. G.Lenora Vineeth days. G.Lenora Vineeth

After 10 days of the publication of this netice and with the second of t

Jai Sankar.M

After 10 days of the publication of his notice and expected the publication of his notice and expected the publication of his notice and expected the publication of the p After 10 days of the publication of this reaction within three months there after 1, Viswana A Dis. Asarubhen, aged 22 years, semianerily residing and 22 years, semianerily resident part of the part outliness and advectate moved before the bar outliness in years and years and years are years are years and years are years are years and years are years and years are years are years and years are years and years are years are years and years are years and years are years are years and years are years and

Viswana.A

Wiswana.A After 10 days of the publication of this natice and an advantage of the publication of this natice and after I.R. Janakiraman. Sie. PRamaingam, aged 22 years, pamanently residing at Ne 14. Threupathy Amma Kell Street Padhur Fest. Ulundryet Villipuram Dist. 1 606 115. Intend harving my enrement as the state of the state of the things of things of the thin

R.Bhuvaneswari

After 10 days of the publication of this notice and within three morths there after. IM Shammung Sharikar, Sto. P.S. Muthu Kaumar, aged 22. P.S. Muthu Kaumar, aged 24. P.S. Muthu Kaumar, aged 26. Not have a promised to the series of the same of the bar council with in tending.

R.Janakraman

Alter 10 days of the publication of this necker of the nec

P.Manimaran

P.Manimaran
After 10 days of the publication of this notice and with these ments there after the publication of this notice and with these ments there after the publication of this notice and the publication of this notice and the publication of the publicatio

A.Selvaraj

M.Chandramohan

அறிவிப்பு

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி, சென்னை. பாகத் நிஷா, க. (பெ. சையது அலி. ஸ். சு. பி. ஆஸ்பேத்கர் தகர், வது குறுக்கு தெகு, வது குறுக்கு தெகு, வந்கு வேளச்சேர்,

என்கிற நூன்னது யது அலி என்பவ Dr.அம்பேத்கர் நகர்

வு சிலப்பட்டிகில்லை.

போறு கணைக் கடைத்துக்கின் இரும்பட்டில் இரும்பட்டும் புகிவு சிலிற்ற கட்டும் கிறிற்ற கிறிற

S.பரசுத் திஷ

மேன்மைபிகு வருவாய் கோட்டாட்சியர் நீநிமன்றம் விழுப்புரம் அ.தி.மு.அ 4/332/2019

அ.ச. ... M. எழும்பை S/O முனுளம் 54, சிவன் கோயில் தெரு, வெ. அதரம் இரமம் & அஞ்சல் ்வம்.

34, எங்க கொயல் குறுரல் வெ.அதார் இருவிக்கும் வெ.அதார் இருவிக்கும் வேறு அறிவிட்டும் வேறு அறிவிட்டும் வெறுகார் M. எழுமலை 3400 மற்றுகார் M. எழுமலை 3400 கம்றி W. வெக்கிடன் கடந்த / 1/2013 அன்று வெக்கிடன் கடந்த / 1/2013 அன்று மேற்பத விழுப்பும் வெக்கிடன் கடந்த / 1/2013 அன்று மேற்பத விழுப்பும் வடைப்பட மாதவுரம் இரும்பும் இறியத காறாகத்தல் பிறும் இறியத்தை அப்போறு அவறு இறியத்தை கூறியத்தை அவறு இறியத்தை கூறியத்தை அவறு இறியத்தை வருக்கும் விழும்படி இதியத்தையாள் வருக்கிக்கி செய்துரம் செய்களுக்குள் பெற்புக்கில் வின்குரம் செய்களுக்கும் கேறிம்படி இதியத்தையாள் இரும்பின் 15 இருக்குறிக்கும் குடிம்படி இதியத்தையாள் இரும்பின் 15 இருக்குறிக்கும் கடிம்படி இதியத்தையாள் இரும்பின் 15 இருக்கும் குறியத்தை அம்பக்கும் ஆட்டுக்கனை இல்கை என்றுக்கும் ஆட்டுக்கனை இல்கை என்றுக்கும் ஆட்டுக்கனை இல்கை என்றுக்கும் ஆட்டுக்கனை இல்கை என்றுக்கும் இதன் முடிம்பட்டு ஆத்தரை அதியிடிம்

After 10 days of the publication of this notice and the publication of this notice and the publication of th

P.Manikandan

P.Manikandan
After 10 days of the publication of this notice and within three month here after.

R.Kumar. aged 24 years, permanently residing at No.5, East Street, Thiruvennianillur, Thirukollur Taulk, Villupuram Dist —007 203, Intend having the second of tamilinadu, bar council building, high court campus, chennal-600 long, have year only the same to the ber council within the doyce of the second building, high court campus, chennal-600 long with year within the doyce when the bear council with in the days.

R.K. Kurkulbungan

R.K.Kulothungan

After 10 days of the publication of this nettee and within three mentres there after 1. Stally Srinvas IV. S

Balail Srinivas 1 V

க்கபாக் 2' வி. 2015'81 கெங்க ஆண்டி ஆய்ப ஆண்டுக் பே. அ. சனர் 514, அக்டுக்கள் செ

ு 014, சல்திக்கள் தெரு கண்ணல்வுகுளம், முக்கிரபூராடி ஹங்க கிருவல்குளி பாலட்டம்

BEFORE THE MOTOR ACCIDENTS CLAIMS TRIBUNAL (Spils, JNo-I), VILLUPURAM. M.A.C.T.O.P.No. 297 of 2019. PERIYANAYAGAM W/o.KALIYAVARATHAN —Pelifioner

Versus RAVIKUMAR, S/o.PERUMAL NEW INDIA

"Respondents
To KUMAR
RAVIKUMAR
Son PERUMAL
No-16, Bharathiyar Sireet,
Villupuram-605 602.

"The above named Petitioner
has fleet named Petitioner
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Special Subordinate Judge
has been order by the Learned
Learned
Has been order by the Learned
Learn

சார் ஆட்சியர் மற்றும் வருவ கோட்ட நிர்வாக நடுவர்

Te
NY N Gekuldas.
Ne 4. Gandhi Salai
Rajarajeswari Nagar,
Kundrathur Chennal- 600 069
MYs G. Jeeviha
wife 6 N Gekuldas

சங்கிகல் விகிடட்டல் சனு வநிக்கப்படகாட்டது. குடிகிப்பு அனுப்பில் பிக்கை கல்பெனியில் வடிக்கை வாம்கி கழப்பின்றகைக் அறும் கட்டத் பி திதியன் 19 கெட்டவர் 2 பங்குகளை சைந்துக்க உறப்பின், அரிகிப்பு நகல் அறுவ குகிகை அகியவற்றை அப்பெனிகள் முழித்தப்பிலைக் சேலியை கி அன்றது வீழிப்படுத்து-பக்கி மன் என்ற முகவிக்கு பின்றைந்க தெற்றும் கொண்ணங்க

மான்சி பைனான்ஸ் (சென்னை) லிமிடெட் பதிவு அதுவலைல்: புதிய என். 45, பழைய என். 22, முல்லா சாகிப் தெரு, சவுகாயேட்டை, சென்னை- 500 079,

அறிவிப்பு

அறிவிப்பு வலியின் ஊது வருடாதின் பெழும் கூட்டம் புதன்றோடை 25 வெளிவு கலியவின் பழிவு கொடர்கள் அருடாதின் வருடாதின் வருடாதின் வருடாகின் வருட்கு வலியவின் பழிவு கிறுமைகள், என்ன அருட்கள் அருட்கு வருடாகிய வருட்கு வருக்கு வருட்கு வருட்கு வருட்கு வருட்கு வருட்கு வருட்கு வருக்கு வருக்கு வருட்கு வருக்கு வ

(சுரேஷ் பாப்வா சேர்மன் மற்றும் திர்வாக இவக்குன

ஐடிஎப்சி பாஸ்ட் பேங்க் லிமிடெட் 🕞 முறிகள்

சுவாதீன அறிவிப்பு (அசையா சேசத்துகளுக்கு)

சுவர்கீண அறிவிட்ட (அசைய சேசந்துகளுக்கு)
உரகி யாட்ட போல போல போல மான் கேசந்துகளுக்கு
உரகி பாட்ட பால பால பால பால பால பால பால பால பிறும் வடையான
க்கிய முறியில் நான்றியில் நான்றியில் பிறும் கிறும் கிறியில் பிறும் கிறும்
கிறியில் பால முறியில் பால பால பால பால பிறும் கிறும்
சுதியில் பால முறியில் பால முறியில் பால முறியில் பிறும்
சுதியில் பிறும் குறியில் பிறும் கிறியில் பிறும்
சுதியில் பிறும் முறியில் முறியில் முறியில் முறியில் முறியில் முறியில் முறியில் பிறும்
சுதியில் முறியில் முறியி

சுவிட்ச்சிங் டெக்னாலஜிஸ் குந்தர் லிமிடேட்

CIN1.23142TN1999PL#0.15947 பதிவு அலுகலவல் : பிச உபிர்க், திற்புபு பொருளாதார (MEPZ), கடட்பேரி, தாம்பாழ், கிகல்லை சை செ நபல (044/321989/22#2249)

அறிவிப்பு

அறிப்பிட்டி அவருக்கு ஆதர் அகிக்ட்டின் கூறுப்பெட்டுள்ள அவருக்கு கொடித்து நின்ற அடிக்கு அறிப்படுக்கு காகும் கொடிக்கு அறிப்படுக்கு அறிப்க

கிகிட்ட் (இட்ட) நேர்வுகிறது.

காற தேற்றும் நடக்கு நேர்வுக்கு நடக்கு நடக

டெயர் மாற்றம்

மாவட்டம்: ராமாது, நாற்). சொட் என்: 12 YMCA தேது, மாட்டியன் நகர், சீழ்கட்டரை, முண்ணக்- 600 117, என்ற முண்ணக்- 600 117, என்ற புகளியில் எலிக்கும் நான் இனி JENIFER JOHN JEBARA என்ற அழைக்கும் மினிறேன்



SOFTWARE & EXPORTS LTD.

AN 60 5012015 CERTE BD CO MPANY
Regid .08: 171 Meltupalayarr Read Celindalote - 641043
Velosita: www.egvalk.60m, e-nibil investorse over 60 93valk.een TZ 1994PL 0005568

பெயர் மாற்றம்

W/O Thiru SARAVANAKUMAF Jimas Ess 03/05/1976 (Genia

NOTICE

ஸ்வேதா என்ஜினீயரிங் லிமிடெட்

படியில் வருடாந்திர பொதுக்கைட்டம் மற்றும் ஆன்டறிக்கை கருப்பிர்கள் அருப்பிர்கள் அருப்பிர்கள் அருப்பிர்கள் அருப்பிர்கள் அருப்பிர்கள் அருப்பிர்களை செய்யப்பிறத்துக்குந்தாக விடுவது என்றிவிரும் விறிக்கிய விறிக்கி

ழுறையில் பட்டுபில் உறுப்பினர்கள் வாக்கரிக்கலால்.

ஒடுமேனை ஒடு உறுப்பினர்கள் இல்றி துறைநிலும் வாக்கரித்திருந்தால் பின்னனு வாக்குப்பறில் பட்டுபில் கணக்கில் கருத்து வில்னமைப்படும். வாக்குப்பறில் வருக்கும் சுதும்படும் வருட்டத்திர பெறிக்கலட்டத்திற்கு முக்கூறுக்க சுதும்படும் வருட்டத்திர பெறிக்கலட்டத்திற்கு முக்கூறுக்க சுதும்படும் பறிவு மெறிவந்தோல் அன்கள் வருட்டுதிர பெறுக்கூட்டத்தில் விலப்படில் மக்குப்படுகிய நடையுக்கை சூரும் நிற நாய்கள் பாட்டும் வாக்குப்படுகிய நடையுக்கும் கிலவுக்கு மூர்கள் ஆராவ்வானர்க்கியல் பெறிக்கிய செய்யப்படுகினால்.

மன்னர்கள் ஆராவ்வானர்க்கியல் பெறிவக்கும் அடக்கி

வருடாத்திர பொதுக்கைட்டு நடை பெறுவனத்தியாட்டி, கம்பெனிகள் கட்டம் 2013. பிரிக்க படிற்ற நடை பெறுவனத்தியாட்டி, கம்பெனிகள் தட்டம் 2013. பிரிக்க படிற்ற நடியின்ற இரு பொருத்திக்கையும் இந்தாகம்) விறிக்கம் 2014 என் விறி 10 மற்றிய நிருர் பொருத்திக்கையும் மற்றிய (நிதக்கள் வெண்கிகிறன்) 13 மற்றிய படிறிய பெறுவிய படிறிய கொளிக்கிறன்ற, 20 சொட்டியின் 2019 நடிய (இரு நாட்களும் சோத்தி) பொருக்கைட்டத்தில் கலந்த செல்லில் மடிறிய படுவிறும் இருக்கிய மற்றிய மடித்தில் கலந்த செல்லில் மடிறிய மற்றிய மற்றிய மற்றிய மடித்திய விறிக்கப்படுக்கும் இருக்கிய மற்றிய மடித்திய விறிக்கிய விறிக்கப்படுக்கும் இருக்கிய மற்றிய மடித்திய விறிக்கிய விறிக்கப்படுக்கும் இருக்க வேண்டும் அம்பிய விறிக்கிய மடித்திய மற்றிய மற

இயுக்குணர்கள் குழு உத்தரவுப்படி ஸ்வேதா என்ஜினியரிங் லி.பீடெட்டுக்கா

இடம்। சென்னை தேதி: 14.08.2018

கெங்காதுவர், மறுதவர்

- Respondents

இறப்பு சான்ற கேட்டு கேற்படி, திற்பது திற்பின்றதிற்ற ஆட்டியதுவன் மிற என்றக்கிறும் ஆட்டுகளை இறுவில் தேற்படி திற்பன்றதில் குறிவில் தேற்படி திறப்பன்றதில் குறிவில் தேற்படி திறப்பன்றதில் குறிவில் தேற்பின்றத் கொள்ள திறப்பின்றத் கொள்ள திறப்பின்றத்தில் தெறிவில்றத் கொள்ள குறிவின் மீழ் குறிவின் மீழ் குறிவின் மீழ் குறிவின் மீழ் குறிவின் மீழ் திறப்பிக்கில் பிறிவின்றத்தில் திறைவின்றத்தில் துறிவின்றத்தில் திறப்படிக்கில் பிறிவின்றத்தில் திறப்படிக்கில் நிறப்பிக்கில் பிறிவின்றத்தில் குறிவின்றத்தில் குறிவின்றத்தில்

IN THE COURT OF SUBORDINATE JUDGE AT POONAMALLEE O.S.No.529 of 2018

Mr N Gekuldas and anr
—Defendants

V.Sivakumar Counsel for Applicant

Bank frauds Rs 71,543 cr in 2018-19: RBI

Mumbai, Aug 30: The number of cases of frauds reported by banks saw a jump of 15 per cent year-on-year basis in 2018-19, with the amount involved increasing by 73.8 per cent in the year, RBI's annual

report showed. tor reported 6,801 frauds involving Rs 71,542.93 crore as against 5,916 cases involving Rs 41,167.04 crore reported in 2017-18.

PSBs, which constitute the largest market share in bank lending, have accounted for the bulk of frauds reported in 2018-19. It was followed by private sector banks and foreign banks.

In the reporting year, was 55 months," it said. In FY19, banking sec- state-run banks reported 3,766 cases of frauds worth Rs 64,509.43 crore as against 2,885 cases involving Rs 38,260.8

The report said that the said.

Among bank groups, average lag between the date of occurrence and its detection by banks was 22 months.

"The average lag for large frauds, i.e. Rs 100 crore and above, amounting to Rs 52,200 crore reported during 2018-19,

"Number of frauds related to advances were predominant followed by card/internet related frauds and deposits related frauds," the report

Frauds relating to card/ internet and deposits constituted only 0.3 per cent of the total value of frauds in 2018-19.

RBI said it would coordinate with various agencies including the ministry of corporate affairs to examine the feasibility of interlinking various databases and information systems to improve the system of fraud monitoring and take necessary corrective regulatory and supervisory action.

Entrepreneur First unveils **Ambition Research report**

Global talent investor Entrepreneur First (EF) has released the Ambition Research report that determines the response of the most talented 18-30-year-olds to to achieve their ambition. However, questions regarding their ambition, aspirations and factors limiting the they are experiencing or are worcountry's young minds from achiev- ried about a 'Quarter - Life Career ing their potential.

of encouraging ambition among

Chennai, Aug 30: society's brightest minds as a path to creating a culture of high-end entrepreneurialism. In India, 82% of those interviewed mentioned setting up their own businesses was a way over 52% of the youth believe Crisis', where they feel a grow-EF had identified the importance ing sense of disillusionment with

a desire to do something beyond the realms of corporate convention.

Esha Tiwari, General Manager of Entrepreneur First in India commented, "In the Indian context, the Ambition Research has thrown up some interesting data. While 82% of the young respondents wish to set up a company, only about 28% amongst them are certain that they will become entrepreneurs."

Tablez opens Toys 'R' Us store at Marina Mall

their current career trajectory and

The Marina Mall today, after a Marketcity recently. The new store was inaugurated by Adeeb Ahamed, Managing Director, Tablez, along with dignitaries and guests.

Adeeb Ahamed, Managing Direc- along with many more toys.

Chennai, Aug 30: tor, Tablez, said, "This store is Tablez, the leading organized spread across an area of 10,500 sq. retail group, has launched its ft and offers a full range of toys second store of global retail for children in the age group of brand Toys"R"Us in Chennai at 3 to 11 years and has a dedicated full range of products from diapers, section for each category of toys. phenomenal response in Phoenix The store will sell everything from action figures to dolls, collectables, pretend & play, remote-controlled cars, blasters, compounds and an extensive assortment of ride-on

The store is also equipped with Babies"R"Us, which is the quintessential stop for new expectant moms, young parents and offers a food, wipes and almost everything a parent needs to nurture infants. The store stocks baby goods like travel and safety, baby gear, infant care and has curated apparel from Carter's and OshKosh which are exclusive brands of Babies"R"Us.

Renault Nissan signs MoU with ICAT

International Centre for Automotive Technology of India (ICAT) signed a memorandum of un-Renault Nissan Technology

Chennai, Aug 30: (RNTBCI) for In-Depth fatal accidents in India. Data collection of Road

CG-VAK

SOFTWARE & EXPORTS LTD.

AN ISO 9001:2015 CERTIFIED COMPANY

Regd. Off. 171 Mettupalayam Road, Coimbatore – 641 043

Website: www.cgvak.com, e-mail:investorservices@cgvak.com

CIN:L30009TZ1994PLC005568

NOTICE

of the Company will be held on Monday, the 23rdSeptember, 2019 at 3.00

P.M. at Ardra Hall, Kaanchan, 9, North Huzur Road, Coimbatore 641018, to

transact the business listed in the notice dated 09thAugust, 2019, sent to the members holding shares of the company as on the cut-off date (record

date) i.e. 23rdAugust, 2019. The annual report for the year 2018-19 has be

sent through email to the members and in physical form to the members who have not registered their email ID with the company/with depository

participant(s) (DP). The annual report along with notice is also available or

the Company's website viz.www.cgvak.com. Members of the Company are also hereby informed that the Company has on 29th August, 2019 completed

(B) NOTICE is also hereby given pursuant to the provisions of section 91 of the Companies Act, 2013 and the applicable rules thereunder and

Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements

Regulations, 2015, the register of members and share transfer books of the Company will remain closed from 17.09.2019 to 23.09.2019 (both days

inclusive) for the purpose of ascertaining the members entitled to receive the

final dividend for the year ended 31.03.2019, if any, declared at the ensuing

(C) Pursuant to Section 108 of the Companies Act, 2013 and Regulation

The Company is providing e-voting facility to the members holding

shares as on 16.09.2019 being the cut-off date to cast their votes

electronically. The e-voting procedure is available in the notice of the AGM

The e-Voting will commence at 9.00 A.M. on 19.09.2019 and ends at 5.00

P.M. on 22.09.2019 and once a vote on resolution is cast the member shall

• Please note that the voting through electronic means is optional for the

Members. For Members who have not cast their votes or who are unable to

cast their votes through the remote e-voting facility provided can cast their

vote at the Annual General Meeting through ballot papers, which will be

V Raj, Practicing Company Secretary, as the Scrutinizer for e-voting for AGM.

electronic means, members may contact our Registrar and Transfer

Agent, SKDC Consultants Limited: Unit: CG-VAK Software and Exports

Limited, Kanapathy Towers, 3rd Floor, 1391/A-1, Sathy Road, Ganapathy Coimbatore- 641 006 or Company Secretary at the Registered office of the

to the Company to issue duplicate Share Certificate(s).

Name of Shareholder

L.N.Ramanathan chettian

The Board of Directors of the Company has appointed Mrs.Manimekala

• For any queries/grievances relating to voting by Postal Ballot or by

44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations

the dispatch of Annual Report 2018-2019.

not be allowed to change it subsequently

provided at the venue of the Meeting.

Coimbatore

Folio No

L-000034

trinitymirror.epapr.in

30thAugust, 2019

(A) NOTICE is hereby given that the 24thAnnual General Meeting (AGM)

Traffic Accidents. Through ment of Heavy Industry, a data led intervention, the the project will be exproject aims to reduce trafecuted by Accident Data derstanding (MoU) with fic fatality by scientifically Analysis Centre (ADAC) understanding the factors at ICAT and RNTBCI will and Business Centre India involved in serious and support the project with its engineering & technical expertise, and training by

> its global executives on data analysis "Renault & Nissan are

> > committed to nurture a

Approved by the Depart-

tomotive ecosystem in India. We believe that our collective expertise in the global automotive industry and our association with ICAT will enable us to work towards reducing traffic fatality in India", said Krishnan Sundararajan, Managing Director, Renault Nissan Technology and Business Centre, India.

sustainable and safe au-

HP expands Chromebook portfolio

Chennai, Aug 30: HP Inc. expanded its Chromebook portfolio with new HP Chromebook 14 series for Gen Z and modern consumers in India. Powered by Intel Apollo Lake dual core processors, this new HP Chromebook is equipped with a 14-inch HD ultrabright touchscreen display, supports local language and syncs with Android smartphones seamlessly. It is best suited for the tech-savvy, on-the-go Gen Z who prefer to use the Google ecosystem for their various computing needs.

The new Chromebook comes with multiple security features such as Verified Boot, that performs self-checks to repair any system corruptions, "Always ready security" with built-in virus protection,

auto-updates and Sandboxing that runs web pages and apps in isolated

honce of Diosure of Register of Members SICGIL INDIA LIMITED Regd Off Onun Bulesty here Vo.84. Old No 827 Anna Salar, Chemia 400002 MOTICE

virus infection.

MOTICE in Earthy given that pursuary to Section 51 of the Companies Act. 2013 The Appropriate of Mombers and the Share Transfer Books of the Company will be closed from 05 09 2010 to 16 09 2019 their days intrusivel for dividend purpose for the year ended 31 03 2618

interestion segarding change of address arould be todged on or before close of business hours. of D6 49,2019.

Place Chemia: Date 30 08 2019

Lace Chemna

goal, a company state-SHARE CERTIFICATES

MISSING perconduction of the second of Studies are consequent Herrickelands of which are 11 Cultibrate No. 13 let 20,000 Shiner will) Suppose their. The UNIT he Country do No. 150 for

CORRIGENDUM TO THE FORM G - INVITATION FOR EXPRESSION OF INTEREST stunder Regulation 1984 (b) of the incoheren and Rankouping Road of Incom-Production Paragraph Process for Corporate Personsi Regulations, 2016. Subject. Remissor in Terminate. In the Forest Grandshot for Fundance of all Printeds.

THE BENEROUS INCOME CONTRACTOR AS INCOME. REPORT OF SECOND SECTION 1. والمراجع والأراب والمعروب إلحاله ومعالي والمراجع والمعروب والمعروب والمستعرب والمستعرب والمستعرب والمستعرب Published at Land Appendix Philips of Appendix Appendix and Appendix the Control of Control of the exercise 1.77 (even) is

Any person who has a claim in respect of the said Shares should lodge the same with the Company at its Registered Office within 21 days from this date else the Company will proceed to issue tend in remail Certificate Nos. 009825

(Late) [Name of Shareholder(s)] RM. Chidambaram, Plot No.10, Door No. 14 L.N.RAMANATHAN CHÉTTIAR (LATE) No.50 kasthuri, bai street Thai Mookamboqai Street, Kumbakonam illam Flat 52, II nd Floor, Kandanur-630104 Janakinagar,

15585

duplicate certificate(s) to the aforesaid applicants without any further intimation.

For CG-VAK SOFTWARE AND EXPORTS LTD

G. Suresh

Managing Director & CEO

Share Certificate Lost

Notice is hereby given that the Certificate(s) for the under mentioned Equity Shares of the Company

have been lost / misplaced and the holder(s) / purchaser(s) of the said Equity Shares have applied

No of Shares Distinctive Nos.

012311416-012327000

Dated: 28.03.19 Name and Registered Office address of Company: M/S.DCW LTD DHRANGADHRA, GUJARAT-363315 DCW-DHRANGADHRA CHEMICAL WORKS

Chennai-600 087

Hero Electric launches extended range variants of Optima and Nyx

Chennai, Aug 30: Biggest electric vehicle brand in India, Hero Electric, today officially launched its two new e-scooters; Optima ER and Nyx ER (Extended Range) further expanding its range of heavy duty and high-speed e-scooters in India. The Optima ER and Nyx ER are now available across all Hero Electric dealerships for Rs. 68,721 (ex. PAN India) and Rs.69,754 (ex. PAN India) respectively.

Sohinder Gill, CEO, Hero Electric India said, "We want to offer the best of Hero Electric products to all our customers. One feedback that we have constantly received was the range anxiety associated with e-scooters, and with the Nyx ER and Optima ER we are addressing that issue and offering a package that is high on performance and usability."

The company further announced the inaugura-



Manu Kumar, Head of Marketing, Hero Electric

tion of its new corporate take the 615 touchpoints office in Bangalore as part of its expansion plan in southern India to diversify its operations and strategically plan the new consumer touchpoints in the country.

"Today, many stake-

presently to 1000 by end of 2020 and make the brand accessible even in the most interior parts of the country. The company has extensive investment plans in the next three Hero Electric plans to years to ramp up pro-

duction capacity of its electric scooters to 5 lakh units annually.

With the launch of Nyx ER, the company has extensive plans to introduce heavy duty products catering to myriad requirements of the B2B sector thereby expanding its offerings for the commercial segment. Hero electric products are best suited for commercial usage as they require lesser investment and have zero carbon emissions.

Hero Electric scooters are the perfect match for people who are twowheeler aspirants and want to switch to clean mobility, with options ranging from lightweight to high-speed performance scooters, so both the first-time buyers and enthusiasts have a variety of scooters to choose from.

Walmart helps small farmers with grants, new technology

Chennai, Aug 30: Walmart Foundation, the philanthropy arm of holders work to support the Bentonville, US-headsmallholder farmers who are the backbone of Inquartered retailer, said it has pledged grants worth \$4.8 million (Rs34 crore) towards Digital Green and TechnoServe, both organisations that help Indian farmers increase

The grants will be used to support programmes that help small farmers gain access to agriculture technology, training on sustainable farming methods, enhanced access to formal markets, and skill and capacity building for farmer producer organisa-

their income.

Kathleen McLaughlin, president and executive vice-president of Walmart Foundation said, "The grant builds upon the Walmart Foundation's efforts to increase economic opportunity for smallholder farmers and their families while promoting sustainable farming practices and the empowerment and inclusion of women."

In September 2018, Walmart Foundation had committed to contribute \$25 million over five years to improve farmers' livelihoods in India. With grants to Digital environment to prevent Green and TechnoServe, Walmart Foundation has so far contributed over \$10 million towards its

The Mike out indices guiden-Servet Nov. 1683974: 11588/657410 Session Care made in 24 met. Rehamis 11, from the 110. n March 2019 COSTACTIL (MINIE Dr. M. Palanioppon Mobil: **94440 69690** Published on 31" June 3614 Telemin Shapparch, Lio I the first track to the second of the contribution See g, a menangan melakan The course of the con-Water the second of the second Take the control of the properties. 35" September, 20" F. Work We see the contract 10. The Control of THE WAY OF THE HEALTH ! η jum seef a company one construction. H^a Debober 2019 (5 a)). mente um mente de la compansión de la co The second secon Checksom's & condition contained in the Form Gidated 25' June (2019) Notes the remains and Mr. Balletine hinan Mencalug Nacion The first of the second of the Tellers Control of the open Daro 101 August, 2519 -...

Etta i nardstaan gande dytaa ooti

head of Andhra Pradesh Telangana, and Uttar and Telangana, Digital Pradesh, as per Walmart Foundation's estimates. Green.

Walmart India has also The grants given out so far will improve the qualcommitted to source 25% dia's agri-economy, each ity of life of over 81,000 of the produce sold in tackling only a part of the farmers, including more its cash and carry stores complex problem." said than 29,030 women farm- directly from local farm-Pritam K Nanda, state ers, in Andhra Pradesh, ers by 2023.

SWETHA ENGINEERING LIMITED Registered office: No.123-131 Tass Industrial Estate, Mahatma Gandhi Road,

Amabthur Chennai 600098 CIN U27209TN1986PLC013787 AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31ST MARCH 2019

l	AUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE YEAR ENDED 31ST MARCH			
	SL. No.	PARTICULARS	Year ended 31.3.2019	Year ended 31.3.2018
ľ	1	Income from Operations		
l		a) Net Sales/Income from Operations b) Other Operating Income	70716127.00 0.00	56544892.00 0.00
l		Total Income From Operation (net)	70716127.00	56544892.00
l	2	Expenses a) Cost of Materials Consumed	9880953.00	14770803.00
ı		b) Purchases of Stock-in-trade	0.00	0.00
l		c) Changes in Inventories of Finished goods,	2507020 00	(5000000 00)
ı		Work in progress and stock in trade d) Employee benefits expense	3597920.00 23639954.00	(5309828.00) 20463783.00
ı		e) Depreciation and Amortisation expense	3463962.00	3938637.00
ı		f) Other Expenses Total Expenses	23239990.00 63822779.00	17414115.00 51277510.00
ı	3	Profit From Operations before other income,		
ı	4	Finance costs & exeptional items(1-2) Other Income	6893348.00 1660371.00	5267382.00 823104.00
ı	5	Profit from ordinary activities before Finance costs		
ı	6	& exceptional items(3+4) Finance Costs	8553719.00 6544464.00	6090486.00 8179769.00
ı	7	Profit from ordinary activities after Finance Costs		
ı	8	but before exceptional items(5-6) Exceptional items	2009255.00	-2089283.00 0.00
ı	9	Profit from ordinary Activities after tax(7+/-8)	2009255.00	-2089283.00
ı	10	Tax Expenses-a)Current Tax b)Deferred Tax(Asset)	0.00 0.00	0.00 0.00
ı	11	Net Profit From ordinary activities after tax(9-10)	2009255.00	-2089283.00
ı	12	Extraordinary Items(net of tax expense Nil) Net Profit for the period (11-12)	0.00 2009255.00	0.00 -2089283.00
ı	14	Paid up Equity Shares'Capital of rs 10 each	37493000.00	37493000.00
ı	15	Reserve Excluding Revalulation Reserve as per last balance sheet of previous accounting year	15821207.00	13811952.00
ı	16 (A)	Earning Per Share (before extraordinary items)	13021207.00	13011932.00
ı		(of Rs 1/-) (Not annualised): a) Basic	0.54	-0.56
ı		b) Diluted	0.54	-0.56
ı	1	Public Shareholding -Number of Shares	2606877	2606977
ı		-Percentage of Shareholding	69.53	2606877 69.53
ı	2	Promoters and promoter Group Shareholding	1142423	1142423
ı		a) Pledged/Encumbered -Number of Shares	0.00	0.00
ı		-Percentage of shares (as a % of the	0.00	0.00
1		total shareholding of promoter and promoter group) -Percentage of shares (as a % of the	0.00	0.00
ı		total share capital of the company)	0.00	0.00
ı		b) Non-encumbered -Number of Shares	1142423	1142423
ı		-Percentage of shares (as a % of the	100.00	400.00
ı		total shareholding of promoter and promoter group) -Percentage of shares (as a % of the	100.00	100.00
ı	, , ,	total share capital of the company)	30.47	30.47
l	(B)	STAND ALONE INFORMATION Revenue 70716127.00	56544892.00	
l		Profit before tax and exceptional items	2009255.00	-2089283.00
l		Profit after tax and exceptional items	2009255.00	-2089283.00
ı	(C)	STATEMENT OF ASSETS AND LAIABILITIES (AUDITED)		
l	1	EQUITY AND LIABILITIES (1) Share Holders fund		
ı		a) Share capital	37493000.00	37493000.00
ı		b) Reserve & Surplus (2) Non Current Liabilities	15821207.00	13811952.00
ı		a) Longterm Borrowings	8564065.00	12535919.00
1		b) Deferred tax liabilities(net) c) Other Long term Liabilities	0.00 0.00	0.00 0.00
ı		d) Long term provisions	0.00	0.00
ı		(3) Current Liabilities a) Short term Borrowings	35523189.00	37599330.00
ı		b) Trade payable	2849004.00	4947779.00
ı		c)Other Current Liabilities d)Short term provisions	6142442.00 0.00	14460214.00 0.00
ı		TOTAL	106392907.00	120848194.00
	D	ASSETS (1) Non Current assets		
		a) Fixed assets	0.405.4055.55	00445055
		(I)Tangible assets (ii)Capital work-in-progress	21654386.00 1770000.00	28415255.00 1770000.00
		b) Non Current Investments	0.00	0.00
		c) Long term Loans and Advances d) Deferred Tax Assets(net)	0.00 4660338.00	0.00 4660338.00
		e) Other Non-Current Assets	0.00	0.00
1	ı I	(2) Current Assets	II.	

1 The above results were reviwed by the Board of Directors in the respective meeting held on 16.08.2019 2 Previous Year's figures have been regrouped wherever considered necessary

c)Trade receivable

b) Inventories

TOTAL

a) Current Investments

f) Other Current assets.

d) Cash and bank balances

e)Short term loan and advances

For and on behalf of the Board

Place: Chennai S.V.Raguraman Date:30.08.2019 **Managing Director**

0.00

12209785.00

52464152.00

15879800.00

111219017.00

2447507.00

133049.00

0.00

19188288.00

50240943.00

5989708.00

15244831.00

125594364.00

85001.00